

இறைவனின் திருப்பெயரால்...

NPR

**தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
தப்ரீக்க என்ன வழி?**

வெளியீடு !!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

NATIONAL THOWHEED FEDERATION (NTF)

30, Jahangir Street, 2nd Line Beach Street.

Mannady, Chennai – 600001

Phone : 99620 41110, 90032 21162

NPR - தலைக்கு மேல் தொங்கும் கத்தி! தயர்க்க என்ன வழி?

நாட்டு மக்களை அகதிகளாக்கும் மத்திய அரசின் அடிமுட்டாள தனத்தை குடிமக்கள் எப்படிக்கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள கீழ்க்காணும் சட்டங்கள் குறித்த தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

1. **Census India Act (CIA)** - இந்திய சென்ஸஸ் (மக்கட்தொகை கணக்கெடுப்பு) சட்டம்
2. **Citizenship Amendment Act (CAA)** - குடியரிமை திருத்தச் சட்டம்.
3. **National Register of Citizens (NRC)** - தேசிய குடிமக்கள் பதிவேடு.
4. **National Population Register (NPR)**- தேசிய மக்கட்தொகை பதிவேடு.

இன்று நாட்டையே உலுக்கி வரும் மேற்கண்ட சட்டங்கள் குறித்து தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் சரியான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக **NTF** என்னும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் ஒரு சிறிய முயற்சி தான் உங்கள் கரங்களில் தவமும் இந்தச் சிற்றேடு.

CAA, NRC, NPR என்னும் மேற்கண்ட சட்டங்கள் மூலம் முஸ்லிம்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இச்சட்டத்தால் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாத மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே உண்மை.

அதைத் தெளிவுபடுத்தவே இந்தச் சிற்றேடை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வெளியிடுகிறது. மக்களைக் கணக்கெடுப்பதற்கான மேற்கண்ட நான்கு சட்டங்களை விளங்கிக் கொள்வதே இதைப் புரிந்து கொள்ள போதுமானது.

CIA எனும் சென்ஸஸ் கணக்கெடுப்பு

இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கணக்கெடுப்பதற்கான சட்டமே **CIA** என்னும் சட்டம். வெள்ளையர்கள் காலத்தில் 1872 முதல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வந்தது.

இச்சட்டத்தைப் பின்பற்றி **Census of India Act** என்ற சட்டம் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

சென்சஸ் எனும் இந்தக் கணக்கெடுப்பு மூலம் திரட்டப்படும் தனி நபர் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி இச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புத் தகவல்கள் மீளாய்விடுகோ, நீதிமன்ற சாட்சியத்திற்கோ தரப்படாது என்றும் இச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, சென்ஸஸ் எனும் கணக்கெடுப்பு எடுக்கும் போது உங்கள் மாத வருமானம் பத்து லட்சம் என்று தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு பத்து கார்கள் உள்ளதாகத் தெரிவிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இவற்றுக்கு நீங்கள் வருமான வரி கட்டவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். சென்ஸஸ் கணக்கெடுப்பு துறையினர் இதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க மாட்டார்கள். வருமான வரித்துறை கேட்டாலும் தெரிவிக்க மாட்டார்கள். தெரிவிக்கவும் கூடாது.

அப்படியானால் இந்தக் கணக்கெடுப்பு எதற்காக எடுக்கப்படுகிறது? ஒவ்வொரு மனிதனையும் விசாரணை வளையத்தில் கொண்டு வருவதற்காகவோ, கண்காணிப்பதற்காகவோ இது எடுக்கப்படாது. மாறாக அனைத்து விபரங்களின் அடிப்படையில் புள்ளி விபரம் தயார் செய்து அரசுக்குத் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.

- அதாவது சொந்த வீடு உள்ளவர்கள் ஒரு கோடி பேர்;
- அதில் பங்களா டைப் வீடு உள்ளவர்கள் ஐம்பது லட்சம் பேர்;
- குடிசையில் வசிப்போர் இவ்வளவு பேர்;
- வாடகை வீட்டில் வசிப்போர் இவ்வளவு பேர்;
- கார் வைத்திருப்பவர்கள் இவ்வளவு பேர்;
- ஒரு லட்சம் வருமானம் உள்ளவர்கள் இவ்வளவு பேர்;
- வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் இவ்வளவு பேர்;

என்று புள்ளி விபரங்களைத் தயாரித்து சென்ஸஸ் துறை அரசுக்கு வழங்கும். ஒவ்வொரு தனி நபர் பற்றி எதையும் ஆராயாது; தெரிவிக்காது. தெரிவிக்கவும் கூடாது.

இந்தப் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அரசு உருவாக்கும். இந்தக்

கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பதால் குடிமக்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக நன்மைகள் தான் கிடைக்கும்.

மத்திய அரசு தற்போது எடுக்க உத்தேசித்துள்ளது சென்ஸஸ் எனும் இந்தக் கணக்கெடுப்பு அல்ல. NPR எனும் மற்றொரு வகைக் கணக்கெடுப்பாகும்.

NPR வேறு, சென்ஸஸ் வேறு.

NPR கணக்கெடுப்பு என்பது சென்ஸஸ் போல் அல்லாமல் ஒவ்வொரு நபரைப் பற்றிய முழு விபரங்களையும் குடியரிமை வழங்கும் துறையில் வழங்கும். இந்தத் தகவலைப் பெற்ற குடியரிமை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து குடியரிமையை நிரூபிக்கச் சொல்வார்கள். NRC எனும் குடியரிமைப் பதிவேட்டுக்காகவே NPR கணக்கெடுப்பு. NPR குறித்து முழு விபரம் பின்னர் தரப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்திய குடிமக்கள் யார் என்பதை பார்ப்போம் .

இந்தியக் குடிமக்கள் யார்?

இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி இந்தியக் குடிமக்கள் யார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்திய குடியரிமைச் சட்டம் 5 பின்வருமாறு கூறுகிறது.

இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள், இந்தியாவில் பிறந்திருந்தாலோ, அல்லது அவரின் பெற்றோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலோ, அவ்வாறு இருந்து, அரசியல் சாசனச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதி (1950 ஜனவரி 26) க்கு முன் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருந்திருந்தாலோ அவர் தகுதியுள்ளவர் ஆகிறார். இச்சட்டம் சொல்வது என்ன?

- 1950க்கு முன், இந்தியாவில் பிறந்தவர் இந்தியக் குடியரிமை பெற்றவர்கள்.
- 1945க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியக் குடியரிமை பெற்றவர்கள்.
- இவர்களின் வழித்தோன்றல்களும் இந்தியர்கள்.

(பெற்றோர் இந்தியர் என்றால் அவர்களின் வழித்தோன்றல்களும் இந்தியரே.)

- பெற்றோரில் ஒருவர் 1950க்கு முன் இந்தியாவில் பிறந்திருந்தால் அவரது சந்ததிகளும் இந்தியர்களே.

இந்தச் சட்டப்படி இதைப் படிக்கும் நீங்கள் இந்தியர்களே! 1950 க்கு முன் நீங்கள் இந்தியாவில் பிறக்காவிட்டாலும் உங்கள் பெற்றோர், அல்லது பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் பிறந்துள்ளதால், பரம்பரை அடிப்படையில் நீங்கள் இந்தியர்களாக உள்ளீர்கள். உங்களுக்கு மீண்டும் குடியரிமை யாரும் வழங்கத் தேவை இல்லை.

இந்தச் சட்டத்தை இயற்றிய போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள், அப்போதே அனைவரையும் கணக்கெடுத்து அனைவருக்கும் குடிமக்கள் என்ற அடையாள அட்டை வழங்கி இருக்க வேண்டும். உலகில் விடுதலை அடைந்த அனைத்து நாடுகளும் முதல் வேலையாக இதைத் தான் செய்தன. ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் உடனடியாக குடிமக்களை ஆவணப்படுத்த தவறிவிட்டனர்.

இதனால் இந்தியக் குடிமக்களாகிய நமது முன்னோரும் நாமும், எவ்வித ஆவணமும் இல்லாமல் இந்தியர்களாக இருந்து வருகிறோம்.

எனவே நமது குடியரிமை பற்றி கேள்வி கேட்கவோ மீண்டும் குடியரிமையை நிரூபிக்கச் சொல்லவோ அரசுக்கு அதிகாரம் இல்லை.

குடிமக்கள் அல்லாமல் சில வெளிநாட்டவர்களும் 1950க் குப் பின் இந்தியாவுக்குள் குடியேறினார்கள். அவர்களுக்கு இந்தியர் எனும் குடியரிமை வழங்கலாமா என்பது குறித்து விவாதம் செய்து அவர்களுக்காக ஒரு சட்டம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து பின்னர் குடியேறிவார்களுக்கு குடியரிமை வழங்குவதற்கு சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று அரசியல் சாசனத்தின் குடியரிமை 11 வது விதியில் அனுமதி அளிக்கப்பட்ட அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டது.

1. 1955 .இந்திய குடியரிமைச் சட்டம்:

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியரிமை வழங்கலாம் இதுதான் வெளிநாட்டவர்களுக்கு குடியரிமை அளிப்பதற்காக இயற்றப்பட்ட முதல் சட்டம்.

இச்சட்டம் 1950க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களுக்கானது அல்ல. அவர்களின் சந்ததிகளுக்கும் உரியது அல்ல. அவர்கள் துவக்கம் முதலே இந்தியர்களாக இருந்து வருகின்றனர். 1950 க்குப் பின் இந்தியாவில் குடியேறி 11 ஆண்டுகள் வசித்தவர்கள் குடியரிமை பெறலாம் என்பது இச்சட்டத்தின் கருத்து.

இது பூர்வீகக் குடிமக்களின் குடியரிமையைச் சோதிப்பதற்கான சட்டம் அல்ல. வெளிநாட்டவர்களை இந்தியர்களாக்குவதற்கான சட்டம்.

2. 1986 குடியரிமை தீருத்தச் சட்டம்:

இதன் பின்னர் இன்னும் அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியரிமை வழங்கும் வகையில் 1987 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டது.

1-7-1986க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடிமக்கள் என்பது அதில் செய்யப்பட்ட திருத்தம். மேலும் 1986 க்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவரின் தாய் தந்தையர் இருவருமோ, அல்லது இருவரில் ஒருவரோ இந்தியாவில் பிறந்தாலும் அவரும் இந்தியர் எனவும் தீருத்தப்பட்டது.

இதுவும் பூர்வீகக் குடிகளான நமக்கானது அல்ல. நாமோ அல்லது நமது முன்னோர்களோ 1950க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதால் நாம் முன்னரே குடிமக்களாக இருக்கிறோம். 1986ல் பிறந்து இன்னொரு தடவை குடிமக்களாக ஆக வேண்டியதில்லை.

உதாரணமாக ஒருவர் 1980ல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் குடியேறுகிறார். அல்லது கணவன் மனைவியாக வந்து குடியேறுகிறார்கள். 1986க்கு முன் இங்கே பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் பிறப்பால் இந்தியர்களாக ஆவார்கள். தாய் தந்தையர் இந்தியராக முடியாது. 11ஆண்டுகள் கழித்து 1991ல் பெற்றோராகிய இவர்களுக்கு இந்தியக் குடியரிமை கிடைக்கும்.

1950க்கு முன் இந்தியாவில் வசித்தவர்களின் வழித்தோன்றல்களை இச்சட்டம் கட்டுப்படுத்தாது. நாம் 1986க்கு முன்னர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் இதை வைத்து குடிமக்கள் என்று நிரூபிக்கும் அவசியம் நமக்கு இல்லை. நாம் வம்சாவழி அடிப்படையில் முன்னரே குடிமக்களாக இருக்கிறோம். இது வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்-

களுக்கான சட்டம். இது தான் இந்தத் திருத்தத்தின் விளக்கமாகும்.

1950க்கு முன் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் வழித்தோன்றலாக இருக்க வேண்டும் என்ற சட்டமே பூர்வீகக் குடிமக்கள் இந்தியக் குடிமக்கள் என்பதற்கு போதுமானது. ஆனால் 1986க்கு முன் பிறந்தவர்களையும் பூர்வீகக் குடிகளாக ஆக்கும் சட்டம் தேவை இல்லை. இதன் மூலம் அதிகமான வெளிநாட்டவர்கள் இந்தியர்களாக ஆக்கப்படுவார்கள். இது தேவையற்ற மடத்தனமான சட்டத்திருத்தம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் இது சட்டமாக்கப்பட்டு விட்டது.

3. குடியுரிமை திருத்தச் சட்டம் 2003

உள்நாட்டவர்கள் பற்றி கவலைப்படாமல் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை மேலும் அதிகரிக்க 2003 ஆம் ஆண்டு மற்றொரு திருத்தம் செய்யப்பட்டது.

1986ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பிறந்தவர்கள் குடிமக்கள் என்பதை விரிவுபடுத்தி 2004 வரை பிறந்தவர்கள் இந்தியர்கள் எனவும், அவர்களின் பெற்றோர் இந்தியராக இருக்க வேண்டும் எனவும் விரிவாக்கப்பட்டது.

முன்னர் உள்ள சட்டப்படியே இதில் சொல்லப்பட்டவர்களுக்கும் குடியுரிமை கிடைத்து விடும். இந்தியப் பெற்றோருக்கு எப்போது பிறந்தாலும் ஒருவர் இந்தியராகி விடுவார். 2020 ல் ஒருவர் பிறந்தாலும் பெற்றோர் இந்தியராக இருந்தால் அவரும் இந்தியக் குடிமகனாக ஆகிவிடுவார். இந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்ற போதும் இந்த அறிவீனமான சட்டத்தை இயற்றினார்கள்.

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டங்களைத் திறந்த தான் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. முன்னரே இந்திய அரசியல் சாசனப்படி குடிமக்களாக இருப்பவர்களின் குடியுரிமையை மாற்றியமைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. எந்தக் குடிமக்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்கிறார்களோ அவர்களின் குடியுரிமையை கேள்வி கேட்க அதிகாரம் கிடையாது.

ஆனாலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என இரு

சட்டவிரதிகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்தார்.

நன்றாகக் கவனத்தில் வையுங்கள்! வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் தான் அரசுக்கு உள்ளது.

முன்னரே குடிமக்களாக உள்ளவர்களின் குடியுரிமை குறித்து கேள்வி கேட்பது, குடிமக்கள் என்று ஆவணங்களின் படி நிரூபிக்கச் சொல்வது அயோக்கியத்தனத்தின் உச்சகட்டமாகும்.

குடிமகன் என்ற தகுதியைப் பொறுத்த வரை ஆட்சியில் இருப்பவர்களும் நாமும் சமமான நிலையில் உள்ளவர்கள். பிரதமரும் நம்மைப் போல் குடிமகன். குடிமகன் என்ற தகுதியில் நாமும் ஆட்சியாளர்களும் சமமானவர்கள். நம்மைப் போல் குடிமகன்களாக உள்ள ஆட்சியாளர்கள் நமது குடியுரிமையை நிரூபிக்கச் சொல்கிறார்கள் என்றால் இந்தியா இவர்களின் சொத்தா என்று சிந்திக்க வேண்டும்.

வெளிநாட்டவருக்கு குடியுரிமை அளிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்பதைக் கூட அறியாமல் சொந்த நாட்டு மக்களைக் கேள்வி கேட்கும் வகையில் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் இரு சட்டங்களைக் கொண்டு வந்தார். அவை தான் NPR மற்றும் NRC

NPR எனும் சட்டம்

1986க்கு முன் பிறந்தவர்களைக் கண்டறிய NPR (NATIONAL POPULATION REGISTER) தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க வேண்டும்.

அந்தக் கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக National Register of Indian Citizens (NRIC) எனும் இந்தியக் குடிமக்கள் தேசிய பதிவேடு கட்டாயம் தயாரிக்க வேண்டும் என்றும், தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் 14A என்ற விதியை NRI C என்ற பெயரில் உண்டாக்கினார். NRIC தான் தற்போது NRC யாக மாற்றப்பட்டது.

இதன் நோக்கம் என்னவென்றால் இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் மக்கள், தாங்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை குடிமக்கள் மீது திணிப்பது தான்.

வெளிநாட்டவர்களுக்கு குடியரிமை வழங்குவதற்குரிய சட்டம் என்ற பெயரில் பூர்வீகக் குடிகளான அனைத்து இந்தியர்களையும் கணக்கெடுத்து, அவர்களின் முன்னோர்கள் 1950க்கு முன் பிறந்ததை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தினார்.

வெளிநாட்டவர்களைக் கண்டறிவதற்கான சட்டம் என்ற பெயரில் சொந்தக் குடிமக்களைக் கணக்கெடுத்து அவர்களது முன்னோர்களின் பிறப்புச் சான்றைக் கேட்கும் அயோக்கியத்தனமான சட்டமே இது.

யார் வெளிநாட்டில் இருந்து குடியேறினார்களோ அவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் ஆதாரம் கேட்டால் அது சரியான நடவடிக்கையாகும். ஒவ்வொரு குடிமகனிடமும் கணக்கெடுத்து அரசின் விருப்பப்படி குடியரிமை வழங்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவே இதை வாஜ்பாய் கொண்டு வந்தார்.

திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை தற்போது தான் உள்ளது. உங்கள் முப்பாட்டன் காலத்தில் அந்த வழக்கம் இருக்கவில்லை. உன் தாய்க்கும் தந்தைக்கும் திருமணம் நடந்த பதிவேட்டைக் காட்டினால் தான் உன்னை அவர்களின் மகனாக ஒப்புக் கொள்வோம் என்று கூறுவது எவ்வளவு மடத்தனமோ அதைவிட ஆயிரம் மடங்கு மடத்தனமானது இந்தக் கணக்கெடுப்பு.

(NPR முறையில் ஒரு கணக்கெடுப்பையும் நடத்தி முடித்து விட்டார்கள். விபரீதம் புரியாமல் நாமும் அதை சென்ஸஸ் என நம்பி ஒத்துழைத்து விட்டோம் என்பது தனி விஷயம்)

NPR (NATIONAL POPULATION REGISTER) என்பது ஏற்கனவே வழக்கத்தில் இருந்து வந்த சென்சஸ் கணக்கெடுப்பு அல்ல.

முதலில் (NPR - NATIONAL POPULATION REGISTER) என்ற முறையில் நாட்டில் உள்ள அனைவரையும் கணக்கு எடுக்க வேண்டும். இந்தியர், இந்தியர் அல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரைப் பற்றியும் தகவலைத் திரட்ட வேண்டும்.

திரட்டிய தகவலை NRC யை தீர்மானிக்கும் அதிகாரம் உடைய குடியரிமை தலைமை அதிகாரிக்கு வழங்க வேண்டும். NRC க்கு முன் செய்ய வேண்டிய முதல் கட்டப்பணி தான் NPR. இது மத்திய அரசு வெளியிட்டுள்ள NPR Manual லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

Rule 5: Officials of the Central Government, State Governments and local bodies to assist the Registrar General of Citizen

Registration : Every official of the Central Government, State Government, local bodies or their undertakings shall assist the **Registrar General of Citizen** Registration or any person authorized by him in this behalf, in preparation of the database relating to each family and every person, and in implementing the provisions of these rules.

இது குடியரிமை வழங்கும் அதிகாரியின் கீழ் தான் எடுக்கப்படுகிறது என்று இந்த மேனுவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேனுவலில் பல இடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே **NPR** கணக்கெடுப்பு விபரத்தை வைத்து குடியரிமை அளிக்கும் அதிகாரிகள் பெற்றோர்கள் குறித்து உரிய ஆதாரம் வழங்காத இந்து, முஸ்லிம், கிறித்தவர் உள்ளிட்ட அனைவருக்கும் குடியரிமை அதிகாரிகள் சம்மன் அனுப்புவார்கள். அவர்கள் முன் ஆஜராகி அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் கேட்கும் ஆதாரம் கொடுக்காவிட்டால் குடியரிமை பதிவேட்டில் (National Register of Citizens) உங்கள் பெயரைப் பதிய மாட்டார்கள்.

அனைவரைப் பற்றிய விபரமும் (**NPR - NATIONAL POPULATION REGISTER**) பதிவேட்டில் உள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டு பிரித்து எடுப்பது அவர்களுக்கு எளிதானது.

சென்ஸஸ் கணக்கெடுப்புக்கும் **NPR** கணக்கெடுப்புக்கும் உள்ள வித்தியாசம் விளங்குகிறதா?

NPR கணக்கெடுப்பு எடுக்கும் போது உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். கடுமை காட்ட மாட்டார்கள். நீங்கள் கொடுக்கும் தகவலைப் பெற்றுக் கொண்டு போய் விடுவார்கள். அந்தத் தகவலை அவர்கள் **NRC** க்கு வழங்குவார்கள். அதன் பின்னர் தான் இதன் ஆபத்து உங்களுக்குத் தெரிய வரும்.

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு காட்டிய பின்னர் **NPR** கணக்கெடுப்பு எடுக்கும் போது பெற்றோர் குறித்து கேட்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பெற்றோர் குறித்த விபரம் இதில் கேட்காவிட்டாலும் **NRC** க்கு இத்தகவல் கொண்டு செல்லப்பட்ட பின் அது குறித்து உங்களிடம் கேட்பார்கள்.

எனவே NPR கணக்கு எடுக்கும் போது உங்கள் பெற்றோர் குறித்த விபரங்களைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் இரண்டுமே சமமானவை தான்.

ஏனெனில் இந்தக் கணக்கை குடியரிமை அதிகாரியிடம் கொண்டு சென்ற பின் அந்த அதிகாரி இந்த விபரங்களைக் கேட்பார். அப்போது கட்டாயம் அந்த விபரங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்

NPR என்பது பெண்களின் கற்பைச் சூறையாட விரும்பும் கயவர்கள் அன்பொழுக பேசி குளிர் பானம் தந்து மயக்கமடையச் செய்தல் போன்றதாகும்.

NRC என்பது மயங்கிய பெண்ணின் கற்பைச் சூறையாடுதல் போன்றதாகும்.

NRC எனும் தேசிய குடிமக்கள் பதிவேடு

NRC (National Register of Citizens) இது ஒரு பதிவேடு ஆகும். இந்தப் பதிவேட்டில் உங்கள் பெயரை அதிகாரிகள் பதிவு செய்தால் மட்டுமே நீங்கள் இந்தியர்கள். இதில் பதிவு செய்யப்படாதவர்கள் இந்தியர்கள் அல்ல. எப்படி பதிவு செய்வார்கள்?

NPR கணக்கெடுக்கும் போது நீங்கள் விபரங்கள் கொடுத்த பின் நீங்கள் எதற்கு ஆதாரம் கொடுக்காமால் இருந்தீர்களோ அவற்றைக் கொண்டு வந்து சமர்ப்பித்து குடியரிமை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சம்மன் வரும்.

குடியரிமை அதிகாரிகள் கேட்கும் ஆதாரங்களை நீங்கள் வழங்கி அவர்கள் திருப்தி அடைந்தால் NRC எனும் பதிவேட்டில் உங்கள் பெயர் இடம் பெறும். அப்போது தான் நீங்கள் இந்தியர் ஆவீர்கள்.

அவர்கள் கேட்கும் ஆதாரம் உங்களிடம் இல்லாவிட்டால் அந்தப் பதிவேட்டில் உங்கள் பெயர் இடம் பெறாது. அதில் இடம் பெறாவிட்டால் நீங்கள் இந்தியர் அல்ல.

சொந்த நாட்டு மக்களைக் குடிமக்கள் என நிரூபிக்கச் சொல்லும் இந்தக் கொடுமான சட்டத்தின் விபரீதம் புரியாமல் அன்றைக்கு அனைத்து கட்சிகளும் இதை ஆதரித்தன.

இது வெகுஜன மக்களைச் சென்றடையாமல் பாராளுமன்றத்தோடு வைத்துக் கொண்டதால் முஸ்லிம்கள் உள்ளிட்ட யாரும் இதன் பாதிப்பை அப்போது உணரவில்லை.

குடிமக்கள் என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும்?

உங்களைப் பற்றிய விபரங்களுடன் உங்கள் பெற்றோர் இந்தியாவில் பிறந்தார்கள் என்பதையும் நிரூபிக்க வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இந்தியாவில் தான் பிறந்தார்கள் என்று எப்படி நிரூபிக்க முடியும்? பெரும்பாலான மக்களால் நிரூபிக்க முடியாது.

பிறப்பு - இறப்புக்களைப் பதிய வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியதே 1969ல் தான். ஆனால் அதற்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்காது.

ஒவ்வொருவரும் பெற்றோரின் பிறந்த நாள், பிறந்த இடம் எது என்பதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் என்றால், இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். எத்தனை பேருக்கு இது சாத்தியமாகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் NPR ஐ திணித்து நாட்டு மக்களை அலைக்கழிக்கப் போகிறார்கள்..

ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியன குடியரிமைக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது. உங்கள் பெற்றோர் 1950க்கு முன் இந்தியாவில் பிறந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்தக் கொடுமான ஈவு இரக்கமற்ற சட்டம் சொந்த நாட்டு மக்களில் பலரை அகதிகளாக ஆக்கியே தீரும்.

முஸ்லிமல்லாதவர்களுக்கும் பாதிப்பு

இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் அதிக அளவில் இந்துக்களும், குறைவான அளவில் முஸ்லிம்களும் அரசு கேட்கும் ஆவணங்களை வழங்க முடியாமல் இந்தியர்கள் அல்லர் என முத்திரை குத்தப்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள்.

அஸ்ஸாமில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 7 லட்சம் முஸ்லிம்களும் 12 லட்சம் முஸ்லிமல்லாதவர்களும் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை.

இது போல் எங்கே இந்தக் கணக்கு எடுத்தாலும் அதிக அளவில் இந்துக்களே குடியரிமை இழப்பார்கள்.

நீங்கள் இந்தியர் என்பது உலகுக்கே தெரிந்தாலும், நீங்கள் எந்தப் பதவியை இந்தியாவில் வகித்தாலும், நீங்கள் அரசு ஊழியராகப் பணி புரிந்தாலும் அது இந்தியர் என்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹ்மது குடும்பத்தினர், அஸ்ஸாம் முன்னாள் முதல்வர்

அன்வரா தைமூர் உள்ளிட்ட பலருக்கு குடியுரிமையைப் பறித்து விட்டார்கள். ஜனாதிபதி பதவி வகித்ததும், முதல்வர் பதவி வகித்ததும் கூட இந்தியர் என்பதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கார்கில் போர் வீரர் மேஜர் ஸனாவுல்லாவுக்கு குடியுரிமை இல்லை. இராணுவத்தில் உயிரைக் கொடுத்து போராடிய ஆதாரத்தைக் கொடுத்தாலும் அது இந்தியர் என்று நிரூபிக்க ஆதாரமில்லை என்று குடியுரிமை அதிகாரிகள் மறுத்து விடுவார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறையினர் என பலரது குடியுரிமை அஸ்ஸாமில் பறிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் எல்லா ஆதாரங்களும் இருந்தன. ஆனால் பெற்றோர் 1950க்கு முன் இந்தியாவில் பிறந்தார்கள் என்ற ஆதாரத்தைக் காட்ட முடியவில்லை. அல்லது முக்கியமான பேப்பர் - அதுதான் லஞ்சம் - கொடுக்க முடியவில்லை என்பது தான் காரணம்.

38 வருடம் இந்திய விமானப் படையில் சேவையாற்றிய ஜபிந்தர் ஷர்மா என்பவர், ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் இந்தியர் அல்ல என்று கூறி தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போல ஏராளமான இந்துக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிமல்லாத மக்களே! உங்களிடம் உங்கள் தாய் தந்தையின் பிறந்த நாளுக்கு ஆதாரம் உள்ளதா? இல்லை என்றால் உங்களிடம் வேறு எந்த ஆதாரம் இருந்தாலும் நீங்கள் அகதிகள் தான்.

முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளது. இது மட்டும் ஓரளவுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். கிராமத்தில் வாழும் முஸ்லிமல்லாத மக்களுக்கு பாஸ்போர்ட் இல்லை. எனவே அதிகம் பாதிக்கப் போவது முஸ்லிமல்லாத மக்களே.

மேலும் குடியுரிமைப் பதிவேட்டில் உங்களை இடம் பெறச் செய்ய இலட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்படும். சில நேரங்களில் பெண்களின் கற்பும் விலை பேசப்படும்.

தாயையும், பிள்ளையையும் பிரிப்பார்கள். கணவனையும், மனைவியையும் பிரிப்பார்கள். அண்ணனையும், தம்பியையும் பிரிப்பார்கள். ஒருவருக்கு குடியுரிமை கொடுத்து இன்னொருவரை அகதியாக்குவார்கள். இது ஒன்றும் யூகமோ கற்பனையோ அல்ல. அஸ்ஸாம் மக்கள் இதைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்கள். முன்னர்

நாம் குறிப்பிட்ட கார்ப்கில் வீரர் ஸனாவுல்லா இந்தியர் அல்ல. அவரது மனைவி இந்தியக் குடியரிமை பெற்றுள்ளார்.

இத்தகைய பேராபத்திலிருந்து நம்மையும், நம் சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டாமா? அதற்குரிய தீர்வைக் காண வேண்டாமா ?

NPR கணக்கெடுப்புக்கு நாம் தகவல்களைக் கொடுப்பது என்பது, நமக்கு நாமே தோண்டிக் கொள்ளும் சவக்குழியாகும். NPR ன் விபரீதம் புரியாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி இருப்போர் வருமுன் காக்கத் தயாராக வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரசுரம்.

இப்போது திருத்தப்பட்ட CAA சட்டப்படி முஸ்லிமல்லாதவர்கள் எவ்வித ஆவணம் இல்லாவிட்டாலும் குடியரிமை பெற்றுவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் CAA சட்டத்தை சரியாக அறியவில்லை என்று பொருள்.

CAA சட்டம் இந்துக்களை மட்டும் பாதுகாக்குமா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் இந்தியக் குடியரிமை வழங்கப்படும்.

இது தான் தற்போது திருத்தப்பட்ட CAA எனும் சட்டம்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்குத் தான் இச்சட்டம். அஸ்ஸாமில் குடியேறியவர்களுக்காகவே இது கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் இந்தியர் என்பதற்கான ஆதாரம் இல்லாவிட்டால் CAA சட்டத்தின் படி குடியரிமை கிடைக்காது. ஏனெனில் இங்குள்ள இந்துக்களும் மற்றவர்களும் மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து வரவில்லை. வந்திருக்க முடியாது.

அப்படி இந்துக்கள் வாதிட்டால் வாதிடும் இந்துக்கள் மேற்கண்ட மூன்று நாடுகளில் ஏதோ ஒன்றில் இருந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அப்படி காட்டினால் தான் CAA சட்டம் இந்துக்களைக் காப்பாற்றும்.

அப்படிக்க காட்ட முடியாவிட்டால் முஸ்லிம்களுடன் சேர்ந்து மற்றவர்களும் அகதிகள் முகாமுக்குப் போய் ஆகவேண்டும்.

எனவே NPR, NRC சட்டப்படி கணக்கு எடுக்கும் போது ஆதாரம் வழங்க முடியாத தமிழ்நாட்டில் உள்ள எல்லா மதத்தவர்களும், மதத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அகதிகளாக ஆக்கப்படுவார்கள்.

குறிப்பாக வீடு இல்லாத நடைபாதைவாசிகள், புயல், வெள்ளம், சனாமி, தீ விபத்து போன்ற இடர்பாடுகளில் ஆவணங்களை இழந்தவர்கள்; எதையும் ஆவணப்படுத்தி வைக்காத கைநாட்டுப் பேர்வழிகள்; மற்றும் கிராமப்புற மக்கள் தங்களைப் பற்றிய ஆவணத்தையே கொடுக்க முடியாத போது பெற்றோரின் ஆவணத்தை எப்படி கொடுப்பார்கள்?

17-2-2020 அன்று முனிந்தர் பிஸ்வாஸ் எனும் இந்து இந்தியர் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இவர் அஸ்ஸாமில் நீண்ட காலமாக வசித்து வந்த போதும் இந்துவாக இருப்பது இவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஏன் என்றால் இவர் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அஸ்ஸாமில் குடியேறவில்லை. மாறாக அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து குடியேறினார். இதனால் இவருக்கு புதிய சட்டத்திருத்தப்படி குடியுரிமை கிடைக்கவில்லை.

இவர் பாகிஸ்தானில் இருந்து குடியேறியவராக இருந்தால் இவர் இந்து என்பதால் CAA சட்டப்படி இந்தியக் குடியுரிமை பெற்று இருப்பார்.

இது தான் தமிழகத்து இந்துக்களுக்கும் ஏற்படும். கிறித்தவர்களுக்கும் ஏற்படும்.

அதிகாரிகள் கேட்கும் ஆவணம் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் இந்துவாக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும் இச்சட்டம் உங்களைப் பாதுகாக்காது. ஏனெனில் நீங்கள் மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் அல்லர்.

இதே காரணத்துக்காகத் தான் இலங்கை அகதிகளுக்கு இச்சட்டத் திருத்தம் பயனளிக்கவில்லை. உதாரணமாக தமிழகத்தில் NPR, NRC கணக்கெடுக்கும் போது 50லட்சம் இந்துக்கள் 20லட்சம் முஸ்லிம்களால் ஆதாரம் காட்ட முடியாவிட்டால் 70 லட்சம் பேரும் அகதிகள் தான்.

அதிக இந்துக்கள் அகதிகளாக ஆகிறார்களே அதைத் தடுக்க வேண்டுமே என்று அரசு நினைத்தால் இப்போதைய

CAA சட்டம் உதவாது. ஏனெனில் இவர்கள் பாகிஸ்தான் பங்களாதேசில் இருந்து குடியேறியவர்கள் அல்லர்.

இதற்காக வேறொரு CAA சட்டம் இயற்ற வேண்டும். இது இனிமேல் சாத்தியமாகாது.

ஏற்கனவே செய்த திருத்தமே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள போது மற்றொரு திருத்தம் செய்ய முடியாது. முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்த முடியாது.

இப்போது சொல்லுங்கள்! இது முஸ்லிம்களுக்கு மட்டுமான பிரச்சனையா? அனைத்து இந்தியர்களுக்குமான பிரச்சனையா?

ஒரு வேளை CAA சட்டம் வாபஸ் பெறப்பட்டால் அதன் பலன் அஸ்ஸாம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும். மற்ற மாநிலத்தவருக்கு இதனால் பலன் இல்லை. வாபஸ் பெறாவிட்டால் அஸ்ஸாமில் அகதிகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் என உறுதி செய்யப்படுவார்கள்.

மற்ற மாநிலத்தவர்களுக்கு இச்சட்டம் கடுகளவும் உதவாது.

NPR, NRC ஆகிய சட்டங்கள் தான் உங்களை அகதிகளாக ஆக்கும்.

CAA சட்டத்தை வாபஸ் வாங்கி விட்டு NPR, NRC ஆகிய கணக்கெடுப்புகள் எடுக்க முனைந்தால் அதைத் தான் தீவிரமாக எதிர்க்க வேண்டும். அதை ஒழித்துக் கட்டும் வரை போராட வேண்டும். அதையும் மீறி கணக்கெடுக்க வந்தால் இதற்கு என்ன தான் தீர்வு?

NPR கணக்கு எடுக்க வரும்போது இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி அவர்கள் கேட்கும் எந்த விபரமும் சொல்லக் கூடாது. அவர்கள் நீட்டும் படிவத்தில் கைரேகையோ ஒப்பமோ வைக்கக் கூடாது.

NPR எடுக்க முடியாமல் விரட்டி அடித்தால் அதன் பின்னர் NRC பதிவேடு தயாரிக்க முடியாது.

அரசை விட மக்கள் தான் பெரிது.

இது குடிமக்களின் அரசு.

நமக்குத் தான் எல்லா அதிகாரமும் உள்ளது.

எந்த அரசும் மக்களை வெல்ல முடியாது.

நம்மைப் பாதிக்கும் இந்தக் கருப்புக் கணக்கெடுப்பை முற்றாகப் புறக்கணிப்போம்.

நமது குடியரிமையைப் பாதுகாப்போம்